

Registered Office: "Maithri", No. 132, Cathedral Road, Chennai - 600 086

+91-44-2811 2472 www.ranegroup.com CIN: 135999TN1936PLC002202

### //Online Submission//

RHL/SE/033/2025-26

August 13, 2025

BSE Limited	National Stock Exchange of India Ltd.
Listing Centre	NEAPS
Scrip Code: <b>505800</b>	Symbol: RANEHOLDIN

Dear Sir / Madam,

Sub: Newspaper publication of the extract of the Un-audited Financial Results - Regulation 47 of SEBI LODR

We hereby enclose herewith the copies of newspaper publication of extract of the unaudited consolidated financial results of the Company for the quarter ended June 30, 2025 published on August 13, 2025, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Hindu Tamizh Thisai' (Regional language).

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you,

Yours faithfully,

For Rane Holdings Limited

**Siva Chandrasekaran** Secretary

Encl: a/a

SMALL INDUSTRIES DEVELOPMENT BANK OF INDIA **GeM TENDER NOTICE** 

SIDBL invites eligible hidders to submit hids in GeM Portal for following hid GeM Bid Reference No. **Bid Description** Request for proposal for Procurement of LAN active and GEM/2025/B/6505982 passive components. For detailed bid documents, please visit GeM Portal (gem.gov.in or our website at www.sidbi.in. Addendum/Corrigendum, if any

will be published in the above mentioned websites only.

#### BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL AT BENGALURU

In the matter of Section 230 to 232 of the Companies Act, 2013

### AND

In the matter of Kelbuzz Trading Private Limited, Luxquisite Parkland Private Limited, SLPKG Estate Holdings Private Limited, SKG Terra Promenade Private Limited and Kirloskar Electric Company Limited

In the matter of scheme of (merger by absorption) between Kelbuzz Trading Private Limited, Luxquisite Parkland Private Limited, SLPKG Estate Holdings Private Limited, SKG Terra Promenade Private Limited and Kirloskar Electric Company Limited And its respective Shareholders and Creditors.

> CA (CAA) NO. 2/ BB/2025 CP (CAA) NO. 22/ BB/2025 Dairy No. 2903111/01055/2025 **MEMO OF PARTIES**

#### M/s. Kelbuzz Trading Private Limited CIN: U51109KA2014PTC077631

A company incorporated under Companies Act, 2013, having its registered office at, Flat no. A-23, Navarathna Apartment, 17th cross, Malleswaram West, Bangalore-560055. Represented by its Authorized Representative

Mr. Vikas Kumar Gandhi. PAN NO. AAFCK6913N GST NO.: N/A

CIN: U51100KA2014PTC077510

EMAIL ID: investors@kirloskarelectric.com

### ...First Petitioner Company / Transferor Company (1) M/s. Luxquisite Parkland Private Limited

A company incorporated under Companies Act, 2013, having its registered office at, Flat no. A-23, Navarathna Apartment, 17th cross Malleswaram West, Bangalore-560055. Represented by its Authorized Representative, Mr. Vikas Kumar Gandhi. PAN NO. AACCL7805K GST NO.N/A EMAIL ID: investors@kirloskarelectric.com

...Second Petitioner Company /Transferor Company (2)

#### M/s. SLPKG Estate Holdings Private Limited, CIN: U70109KA2014PTC077504

A company incorporated under Companies Act, 2013, having its registered office at, Flat no. A-23, Navarathna Apartment, 17th cross, Malleswaram West, Bangalore-560055. Represented by its Authorized Representative Mr. Vikas Kumar Gandhi. PAN NO. AAVCS2187A GST NO. N/A EMAIL ID: investors@kirloskarelectric.com

...Third Petitioner Company/Transferor Company (3)

### M/s. SKG Terra Promenade Private Limited.

CIN: U70100KA2014PTC077579 A company incorporated under Companies Act. 2013, having its registered office at. Flat no. A-23, Navarathna Apartment, 17th cross Malleswaram West, Bangalore-560055. Represented by its Authorized Representative, Mr. Vikas Kumar Gandhi. PAN NO AAVCS2188R GST NO N/A EMAIL ID: investors@kirloskarelectric.com

...Fourth Petitioner Company /Transferor Company (4)

#### M/s. Kirloskar Electric Company Limited CIN: L31100KA1946PLC000415

A company incorporated under Companies Act, 1913, having its registered office at, 19, 2nd Main Road, Peenya Ist stage, Phase -I, Peenva, Bangalore -560058. Represented by its Authorized Representatives, Mr. Sanjeev Kumar S and Mahabaleshwar Bhat. PAN NO. AABCK2721Q GST NO. 29AABCK2721QIZ6 EMAIL ID: investors@kirloskarelectric.com

### ...Fifth Petitioner Company/Transferee Company NOTICE OF JOINT PETITION

Joint Petition under Sections 230 to 232 of the Companies Act, 2013 read with Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016; for the sanction of Scheme of Merger (by absorption) between Kelbuzz Trading Private Limited, Luxquisite Parkland Private Limited, SLPKG Estate Holdings Private Limited, SKG Terra Promenade Private Limited and Kirloskar Electric Company Limited And its respective Shareholders and Creditors presented by the Petitioner Companies before the Hon'ble National Company Law Tribunal, Bangalore Bench ('NCLT') and was admitted by the Hon'ble NCLT on 25th July, 2025. The aforesaid petition is fixed for hearing before the Hon'ble NCLT on 18th September, 2025 in the morning at 10:30 before NCLT Bangalore Bench.

If any person concerned is desirous of supporting or opposing the said petition, he/she/they should send to the undersigned Authorized Representative at below mentioned address, the notice of his/her/their intention signed by him/her/them or his/her/their advocate, not later than Five days before the date fixed for the hearing of the Petition. Where any person concerned seeks to oppose the aforesaid petition, the grounds of opposition or a copy of affidavit in that behalf should be furnished with such notice. A copy of the Company Scheme Petition along with all the exhibits will be furnished by the Petitioner's Authorized Representative to any person requiring the same on payment of the prescribed fees for the same.

Dated this 12th August of 2025

### For Kelbuzz Trading Private Limited

Vikas Kumar Gandhi Director (DIN: 07104367)

For Luxquisite Parkland Private Limited

Vikas Kumar Gandhi

Director (DIN: 07104367) For SLPKG Estate Holdings Private Limited

Vikas Kumar Gandhi Director (DIN: 07104367)

For SKG Terra Promenade Private Limited

Vikas Kumar Gandhi

Director (DIN: 07104367) For Kirloskar Electric Company Limited

Sanjeev Kumar S

Mahabaleshwar Bhat Whole-time Director Company Secretary DIN: 08673340 Mem No. A21919

CHENNAI | WEDNESDAY, 13 AUGUST 2025 Business Standard

### RANE HOLDINGS LIMITED

Regd. Office: "MAITHRI", 132, Cathedral Road, Chennai - 600 086 visit us at: www.ranegroup.com CIN: L35999TN1936PLC002202



Extract of unaudited consolidated financial results for the guarter ended June 30, 2025

		Quarter	Year Ended		
S. No	Particulars	June 30, 2025	June 30, 2024	March 31, 2025	
		Unaudited	Unaudited	Audited	
1.	Total Income	1,34,554	83,744	4,38,034	
2.	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional items)	4,779	3,246	12,780	
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items)	6,325	3,265	32,875	
4.	Net Profit / (Loss) for the period after tax and Exceptional items	5,749	1,950	22,085	
5.	Total Comprehensive Income / (Loss) for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income / (Loss) (after tax)]	5,621	2,072	22,733	
6.	Equity Share Capital	1,428	1,428	1,428	
7	Earnings per share (EPS) (face value - Rs.10/- each) (not annualised for quarters and year to date periods)				

1. The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on August 12,

2. The full results are available on the website at the link - https://ranegroup.com/ investors/rane-holdings-limited/?rhl-fin-3

Place: Chennai

QR Code : Date : August 12, 2025

For Rane Holdings Limited L Ganesh

9.19

Chairman & Managing Director



(Formerly Known as Victory Paper And Boards (India) Limited) CIN:L27100KL1994PLC008083

SCOOBEE DAY GARMENTS (INDIA) LIMITED

Regd.Office: 666/12, Anna Aluminium Building, Kizhakkambalam, Aluva, Ernakulam, Kerala, India -683 562 Web:www.scoobeedaygarments.com, E-mail:info@scoobeedaygarments.com, Tel.0484 2680701

EXTRACT OF UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30,2025 IN COMPLIANCE WITH INDIAN ACCOUNTING STANDARDS (IND AS)

SL No	Particulars	30.06.2025 (Unaudited)	31.03.2025 (Unaudited)	30.06.2024 (Unaudited)	31.03.2025 (Audited)
1	Total Income from operations	1,577.52	2,191.73	726.04	4,710.70
2	Net Profit / (Loss) for the period (before tax Exceptional and/or Extraordinary items)	117.25	218.65	22.13	54.88
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	117.25	218.65	22.13	271.47
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	87.36	148.81	22.13	190.98
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)	86.90	145.29	22.13	189.28
6	Equity Share Capital	1,350.00	1,350.00	1,350.00	1,350.00
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year.				(856.90)
		As on 30.06.2025	As on 31.03.2025	As on 30.06.2024	As on 31.03.2025
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations):-				
	Basic:	0.65	1.10	0.16	1.41
	Diluted:	0.65	1.10	0.16	1.41

1. The above Unaudited financial results for the Quarter ended June 30, 2025 have been reviewed and reco sequently approved by the board of directors at their respective meetings held on 12-08-2025

2. The Unaudited Financial Results have been prepared in accordance with IND AS, notified under section 133 of the Companies Act, 2013 read with Companies (Indian Accounting Standards) Rules, 2015, as amended from time to time, and other accounting principles generally accepted in India and in compliance with Regulation 33 of SEBI (Listing Obligation and Disclosure Requirement) Regulation 2015, as 3. The above is an extract of the detailed format of Quarter ended financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the

Listing Regulations. The full format of the financial results are available on the websites of the Stock Exchange(s) (www.bseindia.com) and the my (www.scoobeedaygarments.com). The full results can be accessed by scanning below QR Code By order of the Board

Place : Kizhakkambalan Date: 12.08.2025



K L V NARAYANAN Ianaging Director
DIN:01273573

### Asian Hotels (East) Limited CIN No.: L15122WB2007PLC162762 Regd. Office: Hyatt Regency, Kolkata,

JA-1, Sector-III, Salt Lake City, Kolkata 700 106, W.B. India Phone: 033 6820 1344/1346, Fax: 033 2335 8246, Email ID: investorrelations@ahleast.com Website: www.ahleast.com NOTICE OF 18TH ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION, RECORD DATE & BOOK CLOSURE

Notice is hereby given that the 18th Annual General Meeting (AGM) of Asian Hotels (East) imited (the Company) will be held on Friday, 5th September, 2025 at 11:00 a.m. through /ideo Conferencing (VC), to transact the businesses as set out in the Notice convening the 18th AGM of the Company.

In accordance with the General Circular issued by the MCA dated 19th September, 2024 read with other circulars in this regard and SEBI Circular dated 3rd October, 2024, read with other circulars in this regard, Notice of the 18th AGM along with the 18th Annual Report 2024-25 have been sent on Tuesday, 12th August, 2025 through electronic mode only to those Members whose e-mail addresses are registered with the Company or RTA and Depositories. In compliance with Regulation 36(1)(b) of the Listing Regulations, 2015, a letter providing the web-link, including the exact path, where complete details of the Annual Report is available, has also been dispatched simultaneously to those shareholder(s) who have not registered their email addresses with the Company / any depository. Notice of the 18th AGM and the 18th Annual Report for the financial year is available on the following websites: <a href="https://www.ahleast.com">www.bseindia.com</a> www.nseindia.com, and www.evoting.nsdl.com.

### nstruction for remote e-voting and e-voting during the AGM

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of he SEBI Listing Regulations, 2015 and Secretarial Standards on General Meetings (a mended), the Company shall be providing remote e-voting (facility to cast vote prior to AGM) and also e-voting during the AGM to the Members on all resolutions set forth in the Notice through NSDL as an e-voting agency in respect of the businesses to be transacted

All the members are further informed that:

The remote e-voting will commence on Tuesday, 2nd September, 2025 at 9:00 a.m. and ends on Thursday, 4th September, 2025 at 5:00 p.m. The remote e-voting module shall be disabled for e-voting thereafter and shall not be allowed beyond the said date and time and once the vote on a resolution is cast by the member, they shall

not be allowed to change it subsequently. The cut-off date for determining the eligibility to vote by electronic means is Friday

29th August, 2025. Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date i.e. Friday, 29th August, 2025 may obtain the login ID and password by sending a request at <a href="evoting@nsdl.co.in">evoting@nsdl.co.in</a>. However, if a person is already registered with NSDL for remote e-voting then existing user ID and password can be used fo

The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote once again. A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the RTA/depositories as on the cut-off date shall be entitled to avail facility of remote e-voting or e-voting at the AGM.

Members holding shares held in dematerialized form and who have not updated their email id or KYC details are requested to register/update the details in their demat account, as per the process advised by their DPs. Members holding shares in physical mode and who have not updated their e-mail addresses with the Company are requested to update their e-mail addresses by sending in duly filled and signed Form ISR-1 (Form for registering PAN, KYC details or changes/updation thereof), to the Registrar and Share Transfer Agent of the Company: KFin Technologies Limited at Selenium Tower B, Plot No. 31 & 32 Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032, Telangana, India or by email to einward.ris@kfintech.com.

n case of any query, members may refer to the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual for members available at the download section of https://evoting.nsdl.com or send email at <u>cscorporate@sarafhotels.com</u> oevoting@nsdl.co.in forfurther clarifications.

### Record Date, Book Closure and Payment of Dividend

Members may note that the Board of Directors at its meeting held on Friday, 30th May, 2025, has recommended payment of dividend of Re 1/- per equity share for the financial year ended 31st March, 2025. The Register of Members and the Share Transfer Books will remain closed from Saturday, 30th August, 2025 to Friday, 5th September, 2025 (both days inclusive) The dividend, if approved, by the members will be paid/credited/dispatched within a

period of 30 days from the date of declaration of the dividend to the members whose names appear on the Company's Register of Members as on the Record Date i.e. 29th August, 2025 and respect of shares held in electronic form, to the members whose name are furnished by NSDL and CDSL as beneficial owners as on the Record Date i.e. 29th

Payment of dividends shall be made through electronic mode to the members who have registered their bank account details with the Company. Dividend warrants/ demand drafts/ cheques will be dispatched to the registered address of the members who have no

For Asian Hotels (East) Limited

Saumen Chatterjee Place: Kolkata Chief Legal Officer & Company Secretary Date: 13th August, 2025

In fast or

Decode market moves with sharp, fast, expert analysis every day with Stocks in the News in Business Standard.

To book your copy, SMS **reachbs** to 57575 or email order@bsmail.in

**Business Standard** 

Insight Out

fragile markets, insight brings perspective.

The above is an extract of the detailed format of quarterly financial results filed with the stock exchanges under regulation 33 of the SEB (Listing Obligations and Disclosures Requirement) Regulation, 2015. The full format of the quarterly and yearly financial results is available on the website of BSE Limited and the website of the company (www.oswaloverseasltd.com). The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on

LOTUS EYE HOSPITAL AND INSTITUTE LIMITED

30.06.2025

72.71

72.98

54.48

52.31

0.26

0.26

2.079.63

The above unaudited financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on August 12,2025. The above results has also been subjected to limited review by the

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results for the Quarter ended June 30, 2025 are available on the Stock Exchange websites

**HIMADRI CREDIT & FINANCE LIMITED** 

CIN: L65921WB1994PLC062875 Regd.Off: 23A,Netaji Subhas Road, 8th Floor, Kolkata - 700 001

Email: hcfl@himadri.com Website: www.himadricredit.in Ph.No: (033) 2230-4363/ 9953 Extract of Unaudited Financial Results for the quarter ended 30 June 2025

The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 12th August, 2025. The

2) The Company is primarily engaged in the business of investing and financing and accordingly there are no separate reportable segment as per Ind AS - 108

In respect of financial results, the results for the quarter ended 31st March, 2025 is the balancing figure between the audited figures in respect of the full financia

The above is an extract of the detailed format of Un-audited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing

Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Un-audited Financial Results are available on the websites of Stock

**OSWAL OVERSEAS LIMITED** 

CIN No:- L74899DL1984PLC018268

Regd. Office: 98A, Second Floor, Namberdar Estate, Taimoor Nagar, New Delhi 110065

Phone No:- 011-41064256. E-mail :- cs@oswaloverseasltd.com Website:- www.oswaloverseasltd.com

EXTRACT OF UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED ON 30.06.2025

year and the published unaudited year-to-date figures upto the third quarter of the respective financial year which was subject to limited review

www.bseindia.com/www.nseindia.com and the Company's website www.lotuseye.org.

Quarter Ended

31.03.2025

(Audited)

83.20

84.20

25.23

14.74

2.079.63

30.06.2024

85.68

85.64

62.34

60.90

0.30

For and on behalf of Board of Directors

Sd/- Ms. Sangeetha Sundaramoorthy

Managing Directo

66.80

60.32

(71.72)

(71.72)

1.041.84

300.02

(2.39)

On behalf of the Board of Directors

Quarter

ended on

2201.54

-232.16

-232.16

-0.17

-232.33

646.11

-1.80

-1.80

12922100

30.06.2024

AMIT CHOUDHARY

(Rs. in Lakh

ended o

31.03.2025

6762.63

-1238.43

-1238.43

-1236.24

646.11

12922100

-1709.46

-9.57

-9.57

2.19

368.87

341.79

151.46

151.46

2.327.02

300.02

5.05

10,473.39

LOTUS EYE HOSPITAL AND INSTITUTE LIMITED

73.03

54.70

54.70

1.251.38

300.02

1.82

59.46

44.34

44.34

2.009.68)

300.02

1.48

Quarter

ended on

31.03.2025

Audited

2870.65

-209.92

-209.92

-209.43

646.11

12922100

-1.62

-1.62

0.49

30.06.2025

61.45

-240.90

-240.90

-240.57

646.11

12922100

0.33

2.079.63

Year Ended

31.03.2025

(Audited)

137.28

138.26

73.93

59.11

0.36

2.079.63

CIN: L85110TZ1997PLC007783 Regd.Office: SF No.770/12, Avinashi Road, Civil Aerodrome Post, Coimbatore – 641 014.

PHONE NO.: 0422-4229900, FAX: 0422-4229933, E-MAIL: companysecretary@lotuseye.org, WEBSITE: www.lotuseye.org

EXTRACTS OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER - JUNE 30, 2025

**Particulars** 

Net Profit / (Loss) for the period before tax (before

Net Profit / (Loss) for the period before tax (after

Net Profit / (Loss) for the period after tax (after

Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]

Earnings Per Share (of Rs. 10/- each)

statutory auditors of the company.

Particulars

comprehensive income after tax)

(of ₹ 10/- each) (not annualised)

Dated: The 12th day of August, 2025

**Particulars** 

Net Profit / (Loss) from ordinary activities after tax

Net Profit / (Loss) for the period after tax (after extraordinary items)

Reserves (excluding Revaluation Reserve as shown in the

Earnings Per Share (before extraordinary items)

Total income from operations (net)

(before extraordinary items)

Other Comprehensive income

(face value of Rs. 10/- each)

No. of Equity Shares of Rs. 5/- each

Net Profit/ Loss

Balance Sheet)

Basic:

Diluted

Date: 12.08.2025

**Equity Share Capita** 

6 Paid up equity share capital

Basic & diluted (₹)

"Operating Segment"

Net profit / (loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)

Net profit / (loss) for the period after tax (before exceptional and/or extraordinary items)

Net profit / (loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)

Exchanges at www.cse-india.com and on the Company's website at www.himadricredit.in

Earnings per equity share (before and after extraordinary items

Total comprehensive income for the period/year (comprising net profit after tax and othe

Statutory Auditor have carried out a limited review on the above financial results for the quarter ended 30th June, 2025.

Total income for the period

Exceptional items)

Exceptional items

Exceptional items)

**Equity Share Capital** 

Notes:

Coimbatore

August 12, 2025

Total income

Other equity

NOTES:

145.13

Sugar Industry is a seasonal industry where crushing normally takes place during the period between November and April, while sales are distributed throughout the year. The performances of the company vary from quarter to quarter.



For and on behalf of the Board of Oswal Overseas Limited Paramjeet Singh (Managing Director

DIN: 00313352

## **DECCAN CEMENTS LIMITED**

Regd. Office: "Deccan Chambers", 6-3-666/B, Somajiguda, Hyderabad - 500 082 Ph: 040-23310168, Email: secretarial@deccancements.com, Website: www.deccancements.com

**Extract of the Standalone and Consolidated Unaudited** 

### Financial Results for the Quarter Ended 30th June 2025 (Rs. in Lakhs except per share data)

STANDALONE CONSOLIDATED

SI.	Particulars	Quarter ended			Year ended	r ended Quarter ended			Year ended
No	Particulars	30.06.2025	31.03.2025	30.06.2024	31.03.2025	30.06.2025 31.03.2025 30.06.2024			31.03.2025
		Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited
1	Total income from Operations	15055.95	11891.98	17215.27	52697.72	15055.95	11891.98	17215.27	52697.72
2	Net Profit for the period (before Tax and Exceptional items)	2046.58	1040.70	431.18	1075.54	2046.40	1040.56	431.18	1074.08
3	Net Profit for the period before tax (after Exceptional items)	2046.58	1040.70	431.18	1075.54	2046.40	1040.56	431.18	1074.08
4	Net Profit for the period after tax (after Exceptional items)	1535.10	795.21	280.71	753.30	1534.97	795.07	280.71	751.85
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1535.10	808.66	280.71	766.75	1534.97	808.52	280.71	765.30
6	Paid-up Equity Share Capital	700.38	700.38	700.38	700.38	700.38	700.38	700.38	700.38
7	Earnings Per Share (Rs.5/- each)								
	1. Basic:	10.96	5.68	2.00	5.38	10.96	5.68	2.00	5.37
	2. Diluted:	10.96	5.68	2.00	5.38	10.96	5.68	2.00	5.37

Place: Hyderabad

Date: 12th August 2025

a) The above standalone and Consolidated results for the quarter ended 30th June 2025 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at the meeting held on 12th August 2025. The Statutory Auditors have carried out limited review of the unaudited financial results b) The above is an extract of the detailed format of standalone and consolidated financial results filed for the quarter ended 30th June 2025 with the Stock

Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid results are available on the Stock Exchange Websites i.e. Bombay Stock Exchange (www.bseindia.com) and National Stock Exchange (www.nseindia.com) and also on the Company's website (www.deccancements.com).

c) The Company has a Wholly owned subsidiary company (Deccan Swarna Cements Private Limited) whose financial results are consolidated in the above

d) The Company has one reportable segment Manufacturing and Selling of Cement as per the requirements of Ind AS 108 Operating Segments

P Parvathi Chairperson and Managing Director



Newspaper: Hindu Tamizh Thisai Language: Tamil Edition: Chennai Date of Publication: August 13, 2025

மீன்வளத் துறை சார்பில்

## மீன் இறங்குகளங்கள் உட்பட ரூ.177 கோடியில் பணிகள்

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

**ூந்து** ஊதமிழ்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத் தில் ரூ.35 கோடியிலும், பள்ளம் துறை கிராமத்தில் ரூ.26 கோடியி லும், தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர் கிராமத்தில் ரூ.58 கோடியிலும் தூண்டில் வளைவு டன் மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் ரூ.26.85 கோடியில் நிரந்தரமாக முகத்துவாரம் நிலைப்படுத்தப்பட் டுள்ளது. சாத்தான்குளம் கிராமத் தில் ரூ.8 கோடியிலும், அரங்கன் குப்பம், கூனான்குப்பம் கிராமங் களில் ரூ. 6.81 கோடியிலும் கடலூர் மாவட்டம், சொத்திக்குப்பம் மற் றும் ராசாப்பேட்டை கிராமங்களில் ரூ.8.50 கோடியிலும் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல், கோமுகி அணை

யில் ரூ.5 கோடியில் புதிய அரசு மீன்விதைப் பண்ணை, சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மீன் விதைப் பண்ணையில் ரூ.3 கோடி யில் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.177.16 கோடியில் 9 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டா லின் காணொலியில் திறந்து வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையத் துக்காக தேர்வு செய்யப்பட்ட 89 பேர், கால்நடை பராமரிப்புத் துறைக்காக தேர்வு செய்யப்பட்ட 22 பேர் மற்றும் தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல் கலைக் கழகத்தில் கருணை அடிப் படையில் 17 பேருக்கும் பணி நிய மன அணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மற்றும் துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாம்பரம் - கிண்டி - வேளச்சேரி தடம் உட்பட 2 தடங்களில்

# மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்

<sup>ூள</sup>ர்வலம்

🛐 அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி யில், 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின் றன. தொடர்ந்து, பூந்தமல்லி - பரந் தூர், கோயம்பேடு - ஆவடி என அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் திட் டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் தாம் பரம் - கிண்டி - வேளச்சேரி மற்றும் கலங்கரை விளக்கம் - உயர் நீதி மன்றம் வரை மெட்ரோ ரயில் திட் டம் நீட்டிப்பு குறித்து தயாரிக்கப் பட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த தால், அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தாம்பரம் - கிண்டி -வேளச்சேரி மெட்ரோ ரயில் தடத் தில் மேடவாக்கம், பள்ளிக் காணை, வேளச்சேரி ஆகிய புற

நகர் பகுதிகள் கிண்டி மெட்ரோவு டன் 21 கி.மீ. தூரத்தில் இணைக் கப்பட உள்ளன. இதேபோல, கலங் கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம் வழியாக உயர் நீதி மன்றம் வரை 7 கி.மீ. தொலை வுக்கு மெட்ரோ திட்டம் இணைக் கப்பட உள்ளது.

### ஒப்பந்த ஆணை வழங்கல்

இந்நிலையில், இந்த மெட்ரோ திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந் தம் வழங்கியுள்ளது. கலங்கரை விளக்கம் - உயர் நீதிமன்றம் தடத்தில் விரிவான திட்ட அறிக்கை தபாரிக்க ரூ.38.20 லட்சம், தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான மெட்ரோவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.96.19 லட்சத்துக் கானஒப்பந்த ஆணை வழங்கப்பட் டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கைகள் 120 நாட்களில்

சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் நிர் வாக இயக்குநர் சித்திக் முன்னிலை யில், திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் சிஸ்ட்ரா எம்விஏ கன்சல் ഥ്യ് മിന്വവത ച്ചത്തെട്ട് ട്രതാവറ് பர்வீன் குமார் ஆகியோர் இந்த ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து, சென்னை

மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கள் கூறும்போது, "இந்த ஒப்பந்தத் தின்படி, வழித்தடப் பாதை அமை யும் இடங்கள், பயணிகள் எண் . ணிக்கை, பல்வேறுபோக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக் கூறுகள் விரிவாக மதிப்பீடு செய் யப்படும். வழித்தடங்கள், போக்கு வரத்து நெரிசல், செலவுகள், மொத்த திட்ட மதிப்பீடு உள்ளிட் டவை குறித்த முழு விவரங்கள் இடம்பெறும்.

இதையடுத்து மத்திய, மாநில அரசின் ஓப்புதல் பெற்று மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர்கள் கூறினர்.

சுதந்திர தின தொடர் விடுமுறை

## 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு

வார இறுதியில் பயணிக்க 67,000 பேர் முன்பதிவு

சுதந்திர தின தொடர் விடு முறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆக்.15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆக.13, 14, 15-ம் தேதி களில் சென்னை கிளாம்பாக்கத்தி லிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, . திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 1,320 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

கோயம்பேட்டிலிருந்து திரு ഖഞ്ഞന്ഥതെ, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்க ளுரு ஆகிய இடங்களுக்கு

ஆக.14, 15-ம் தேதிகளில் 190 பேருந்துகளும், மாதவரத் திலிருந்து 24 சிறப்பு பேருந் துகளும் இயக்கப்படுகின்றன.

இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம் . புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், ஆக.17-ம் தேதி ஊர் திரும்ப வசதியாக 715 பேருந்துகள் என மொத்தமாக 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

### கண்காணிப்பு அலுவலர்கள்

சிறப்பு பேருந்து இயக்கத் தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

வார இறுதியில் பேருந்து களில் பயணிக்க 67 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்

ரூ.120 கோடி வங்கி மோசடி வழக்கில்

## சென்னை, தென்காசி உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ சோதனை

பிரபல ஓட்டல் அதிபர் வீட்டிலும் விசாரணை

ரு.120 கோடி வங்கி மோசடி வழக்கில் தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை மேற்கொண்டது.

காஞ்சிபுரத்தை தலைமை யகமாகக் கொண்ட பத்மாதேவி சர்க்கரை ஆலை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், அரசு ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.120.84 கோடி இழப்பை ஏற்படுத்தி யதாக சிபிஐ வழக்குப்ப<u>தி</u>வு

இந்த வழக்கு தொடர்பாக தென்காசி, சென்னை மற்றும் திருச்சி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர்

FINANCIAL RESULTS

சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக குற்றம்சாட்டப்பட்ட

நிறுவனத்தின் இயக்குநர்கள், அவர்களின் வீடுகள், அலுவலகங் கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடை பெற்றது. இதில் பல்வேறு சொத்து ஆவணங்கள், பண பரிவர்த்தனை தொடர்புடைய சான்றுகள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

இதேபோல், சென்னை நுங்கம் பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை

ELGi

Always Better.

நடத்தப்பட்டது. மேலும், அவர் பங்குதாரராக உள்ள பல்வேறு நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

அவர், பிரபலமான நட்சத்திர

ஓட்டல், கல்வி நிறுவனங்கள், சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை கிளை எண்.54, சேஷாச்சல முதலி தெரு. சைதாப்பேட்டை, சென்னை – 600 015 Mob : 94443 96933 / 96744 11786 / Email: cb16036@canarabank.con

Canara Bank 🛭 🚓

அசையா சொத்து சுவாதீன அறிவிப்பு [SECTION 13(4)] ிணைக்காப்பு, நிதிச்சொத்து மறுசீரமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்கச் சட்டம். 200 ஹ்றும் பிணைக்காப்பு (செயலாக்க) விதிகள். 2002 ன் (Securitisation and Reconstruction of Financia

ssets and Enforcement of Security Interest Act, 2002) (Act 54 of 2002) (hereinafter referred to as "the Act மற்றும் விதி 3ன்படி (Security Interest (Enforcement) Rules, 2002) கீழ் கனரா வங்கியின் அதிகாரம்பெற்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டவரான கீழே கையொப்பமிட்ட அதிகாரி மூலம் மேற்படி சட்டத்தின் பிரிவு 13(12)-ன் கீழ் **30.01.2025** தேதியிட்ட கோரிக்கை அறிவிப்பில் பேறும் சட்டத்துடை பியவு 10 (27 ஊ ஒழு 30.01.2025 ஒதுவட்ட களியக்கை ஆறும்பிபட்டம் (முளவரி லிரும் குறிப்பிடப்பட்ட கடன் தொகையான ₹ 46,06,934.62 (ரூபாய் நாற்பத்து ஆற லட்சத்து ஆறாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து நான்கு மற்றும் பைசா அறுபத்து இரண்டு மட்டும்) மற்றும் வட்டி, அறிவிப்பு பெற்ற அறுபது நாட்களுக்குள் திகும் செலுத்த வேண்டுமென்று **கடன்தாரர்கள்: 1.Mrs.சரண்யா,** W/o ஜீவகேஷ் சுந்தர், 4, கொம்பேட்டி பேட்டை, ஆரணி, திகுவள்ளூர்-601101, 2.M/s.மூ அன்னை மஷ்கும்ஸ் (Shri Annai Mushrooms) சர்வே எண்.553 1B2, திகுநிலை ரோடு, ஆரணி, திகுவள்ளூர்-601101 ஆகியோகுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

ஆகையாடுக்கு அறுவ்படி அனுப்பப்பட்டது. கடன்தாரர் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்ததவறியதால், குறிப்பாச கடன்தாராருக்கும் மற்றும் பொதுயக்களுக்கும் இதன்மூலம் அறிவிப்பது என்னவென்றால் மேற்படி சட்டத்தின் பிரிவு 13(4) மற்றும் விதி 889-ன்படி கீழே விவரிக்கப்பட்டுள்ள **சொத்தினை** 11.08.2025 **தேதியன்று கீழே கையோப்பமிட்டவர் வங்கியின் சார்பாக உடைமையாக்கியுள்ளார்.** இது முதற்கொண்டு கடன்தாரரோ மற்றும் பொதுமக்களோ இந்த சொத்தில் எந்தவிதமான வில்லங்கங்களும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு ஏற்படுத்தினால் **அது கனரா வங்கி, சென்னை சைதாப்பேட்டை கிளைக்கு** வர வேண்டிய கடன் தொகையான 11.08.2025 அன்றுள்ளபடி ₹ 43,12,099.13 (ரூபாய் நாற்பத்து மூன்று லட்சத்து பன்னிரெண்டாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மற்றும் பைசா பதிமூன்று மட்டும்) மற்றும் வட்டிக்கு, கட்டுப்பட்டவை என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தினை மீட்பதற்குரிய கால வரம்பு குறித்த சட்டப்பிவு 13(3) ஷரத்துக்களின் மீது கடன்தாரரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. (ஈடுபெற்ற அசையா சொத்து விபரம்

மூல**்பத்திரதார் பெயர்: J சரண்யா** ஷெ**்பூல் B சொத்து:** வ. சென்னை பதிவு மாவட்டம், ஆரணி சார் பதிவு மாவட்டம், வட சென்னை எல்லைக்குட்பட்ட சர்வே எண்.553/1, புதிய சர்வே எண்.553/1B, பட்டா எண்.1072 படி புதிய சர்வே எண்.553/182, **ஆரணி கிராயம், பொள்ளேரி தாலுகா, திருவள்**ஞ**ர் மாவட்டம்** என்னும் முகவரியில் 10034.44 சனூ அடி நிலம், அதிலுள்ள **தரைத்தளத்தில் 1980 சதுர அடி** கொண்ட கிடங்குடன் கூடிய கட்டப்படவிருக்கிற கட்டிடம், அதனுடன் இணைந்த துண்டுகளும் மகுதிகளும். எல்லைகள்: வடக்கு: ஆவணப்படி ரஞ்சிதம்மாள்-க்கு சொந்தமான நிலம், அங்குள்ளபடி சரண்ராஜ்-க்கு சொந்தமான நிலம், தெற்கு: சேர்வே எண்.553/1B-ல் உள்ள ஜீவகேஷ் சுந்தர்-க்கு சொந்தமான நிலம், கிழக்கு: குளம், மேற்கு: ரோடு.

RKSWAMY

R K ஸ்வாமி லிமிடெட்

சென்னை - 600034. தமிழ் நாடு, இந்தியா,

CIN:L74300TN1973PLC006304

கின்னஞ்சல் முகவரி: secretarial@rkswamy.com இணையதளம்; www.rkswamy.com

ஜுன் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டு

மற்றும் முழு வருடத்திற்கான தணிக்கை

செய்யப்படாத (தொகுக்கப்பட்ட மற்றும்

தனித்த) நிதி முடிவுகள் அறிக்கை

ம்: என் 19, வீட்சிராஃப்ட்ஸ் சாலை, நங்கம்பாக்கம்

இடம் : சென்னை தேதி : 11.08.2025

கனரா வங்கி

# சாகும் வரை சிறையை எதிர்த்து அபிராமி மேல்முறையீடு

திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகள் கொலை

🔸 கீருஷ்ண ஜெயந்தீயையொட்டி, சென்னை மயிலாப்பூர், மாடவீதீகளில் உள்ள கடைகளில் விற்பனைக்காக

வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் பார்வையிடும் பெண்கள்.

போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஆண்டு அபிராமி தனது கணவர் தண்டனை விதித்து கடந்த மாதம் எதிர்த்து அபிராமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு போலீஸ்ார் 4 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத் தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான விஜய் என்பவரது மனைவி அபிராமி(32). இவர்களுக்கு அஜய்(6) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். அபிராமிக்கும், அந்த பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு மற்றும் அதற்கு தூண்டுதலாக

சாகும் வரை சிறை தண்டனையை மற்றும் 2 குழந்தைகளுக்கு பாலில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்தார். இதில் கார்னிகா இறந் தார். கணவர் விஜய் அதிர்ஷ்ட ഖசமாக உயிர் தப்பிய நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த மகன் அஜய்யை அபிராமி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மீனாட்சி சுந்தரத்துடன் கேரளா வுக்கு தப்பிச்செல்ல முயன்றார். . அப்போது இருவரையும்

போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், குழந்தைகளைக் கொலை செய்த அபிராமி

இருந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய இதனால், கடந்த 2018-ம் இருவருக்கும் சாகும் வரை சிறை தீர்ப்பளித்தது.

படம்: ம.பிரப

## 4 வார காலத்தில் பதில்

இந்நிலையில், சிறை தண்ட னையை எதிர்த்து அபிராமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகிபோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் 4 வார காலத்தில் பதிலெளிக்க உத்தரவிட்டு ഖിசாரணையை தள்ளிவைத்துள்

## Unaudited Financial Results for the Quarter ended June 30, 2025

The Board of Directors of the Company, at their meeting held on August 12, 2025, approved the Unaudited Financial Results (standalone and consolidated) of the Company for the quarter ended June 30, 2025.

Pursuant to Regulation 33 and Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the said financial results along with Limited Review Report are available on the website of the Company at

https://www.elgi.com/in/wp-content/uploads/2025/08/BM-Financial-Results-30.06.2025.pdf and the Stock Exchanges i.e., https://www.nseindia.com and https://www.bseindia.com. Further, the said financial results can be accessed by scanning the following QR code:



Date : August 12, 2025

For and on behalf of Board of Directors Jairam Varadarai

Managing Director

## சுதந்திர தினத்தை முன்னிட்டு

## ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் 'ட்ரோன்' பறக்க காவல் ஆணையர் தடை

சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

**■ சென்னை** சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தை சுற்றி 2 நாட்கள் ட்ரோன் பறக்க காவல் ஆணையர் அருண் தடைவிதித்

துள்ளார். நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண் டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோட் டையில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

## 9 ஆயிரம் போலீஸார்

மேலும், சென்னை பெரு நகர காவல் ஆணைபர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வை யில், சுமார் 9,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப் புப் பணியில் ஈடுபடுத்தப்பட

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளா கங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக போலீஸார் பணியமர்த்தப் பட்டு, தீவிர சோதனைகள் மற் றும் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தபட்டு வருகிறது.

## வாகன சோதனை

இதுதவிர சென்னை யிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்

றும் இருசக்கர ரோந்து வாக னங்கள் மூலம் ரோந்து பணி களும் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் இப்போதே தீவிர வாகனத் தணிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக சென்னையில் ஆக. 14 மற்றும் 15 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு நாட்களிலும், அரசு ஏற்பாடுகள் தவிர தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வரின் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையிலும் முதல்வர் செல் லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்

அந்த பகுதிகளில் ட்ரோன் கள், ரிமோட் மூலம் இயக்கப் படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளை டர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றைப் பறக்க தடை விதிக்கப்படுவதாக காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார்.

## ரானே ஹோல்டிங்ஸ் லிமிடெட்

் பதிவு அலுவலகம்ঃ 'மைத்ரி', 132, கதீட்ரல் சாலை, சென்னை 600 086. visit us at: www.ranegroup.com CIN: L35999TN1936PLC002202

்ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டிறீகான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதி முடிவுகளின் சாறு

ரூபாய் லட்சங்கள் முடிந்தது ஜூன் 30, 2025 ஜூன் 30, 2024 மார்ச் 31, 2025 தணிக்கை தணிக்கை தணிக்கை செய்யப்பட்டது செய்யப்படாதத செய்யப்படாதது 1,34,554 4,38,034 செயல்பாடுகளின் மொத்த வருமானம் 83,744 நிகர லாபம் / (இழப்பு) காலத்திற்கான 4,779 3,246 12,780 நிகர லாபம் / (இழப்பு) வரிக்கு முந்தைய காலத்திற்கு 3.265 32,875 6.325 ு (விதிவிலக்கான பொருட்களுக்குப் பிறகு) நிகரலாபம்/(இழப்பு) வரிக்குப் பிறகு விதிவிலக்கால 5,749 1,950 22,085 காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் லாபம் 5,621 2,072 22,733 / (இழப்பு) காலம் (வரிக்குப் பிறகு) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்குப் பிறகு)) ஈக்விட்டி பங்கு மூலதனம் 1,428 1,428 1,428 ஒரு பங்கின் வருவாய் (ஒவ்வொன்றும் ரூ. 10/–) (காலாண்டுகளுக்கு வருடாந்திரமாக கணக்கிடப்படவில்லை) 35.57 9.19 145.13 அடிப்படை (ரு.) 145.13 நீர்த்த (ரூ)

1. மேற்கண்ட நிதி முடிவுகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 12, 2025 அன்று நடைபெற்ற அந்தந்த கூட்டங்களில் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

2. முழு முடிவுகளும் இணையதளத்தில் கிடைக்கின்றன - https://ranegroup.com/ investors/rane-holdings-limited/?rhl-fin-3



ரானே ஹோல்டிங்ஸ் லிமிடெடிற்காக எல் கணேஷ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்

## SEBI (LODR) ஒழுங்குமுறைகள், 2015-ன் ஒழுங்குமுறை 47(1) (b) ஆகஸ்ட் 12, 2025 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர் குழுமம் கூட்டத்தில், ஜுன் 30, 2025

அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் முழு வருடத்திற்கான நிறுவனத்தின் செய்யப்படாத (தொகுக்கப்பட்ட மற்றும் தனித்த) முடிவுகளின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டத்து.

த்தி முடிவுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மீள்பார்வை அறிக்கை (Limited Review Report) (தொகுக்கப்பட்டது மற்றும் தனித்தது) நிறுவனத்தின் இணையதளமான https://www.rkswamy.com/pdf/ பங்குச் சத்தைகள் முறையே BSE லிமிடெட் மற்றும் NSE லிமிடெட் இணையதளங்களான www.bseindia.com மற்றும் www.nseindia.com ஆகியவற்றிலும் கிடைக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தும் நிதி முடிவுகள் அறிக்கையைப் பார்க்கலாம்.



தேதி: ஆகஸ்ட் 12, 2025

R K ஸ்வாமி லிமிடெட் இயக்குதர் குழுவின் சண்பாகவும், திறுவனத்தின் சார்பாகவும்

நூசிம்மன் கிருஷ்ணஸ்வாகி இர்வாக இயக்குதர் மற்றும் குமு CEO DIN:00219883